
Shivaproktam Dakshinakailasamahimavarnanam

शिवप्रोक्तम् तृ^३क्षिणकैकलासमहृमिवरुणम्

Document Information



Text title : Shivaproktam Dakshinakailasamahimavarnanam

File name : dakShiNakailAsamahimavarNanamshivoproktaM.itx

Category : shiva, shivarahasya

Location : doc_shiva

Transliterated by : Ruma Dewan

Proofread by : Ruma Dewan

Description/comments : shrIshivarahasyam | ugrAkhyah saptamAMshaH | adhyAyaH 19 | 1-50||

Latest update : April 28, 2024

Send corrections to : sanskrit at cheerful dot c om

This text is prepared by volunteers and is to be used for personal study and research. The file is not to be copied or reposted without permission, for promotion of any website or individuals or for commercial purpose.

Please help to maintain respect for volunteer spirit.

Please note that proofreading is done using Devanagari version and other language/scripts are generated using **sanscript**.

April 28, 2024

sanskritdocuments.org



Shivaproktam Dakshinakailasamahimavarnanam

ஸிவப்ரோக்தம் த³க்ஷிணகைலாஸமஹிமவர்ணநம்



- ஸிவபார்தவதீஸம்வாதே³ -

ஸிவ உவாச -

ஸிவே த³க்ஷிணகைலாஸோ விலாஸஸ்யாஸ்ரயோ மம |

ஸ யதோ²த்தரகம்லாஸஸ்ததை²வ ஸுக²த³ஸதா³ || 1 ||

ஸுவர்ணமுக²நாம நதீ³ தத்ராஸ்தி ஸோப⁴நா |

யத்தீர்த²ஸ்நாநமாத்ரேண முச்யதே ஸர்வகில்பி³ஷை: || 2 ||

தத்தீரே கோடிஸ: ஸந்தி பி³ல்வவ்ரு³க்ஷா மநோஹரா: |

அக²ண்ட³பி³ல்வபத்ராணி ராஜந்தே யத்ர கோடிஸ: || 3 ||

ஸுவர்ணமுக²நீதீரே ப³ஹவ: ஸந்தி ஸாங்கரா: |

தே ஸர்வே நியதாஹாரா ப⁴ஸ்மோத்³தூ⁴விதவிக்³ரஹா: || 4 ||

ஸிவபூஜாரதா: ஸர்வே நிரீஹா நிர்மலாஸயா: |

ஸிவநாமகநிரதாஸ்த்யக்தபோ⁴கா³ நிராகுலா: || 5 ||

த்யாயந்தி தே மஹாதே³வம் மாமநாத்³யந்தமவ்யயம் |

நிஷ்கலம் நிர்கு³ணம் ஸாந்தம் ஸிவமக்ஷரமச்யுதம் || 6 ||

ஸர்வாதா⁴ரமநாதா⁴ரம் விதி³த்வா மாம் வஸந்தி தே |

தத்ர த்யக்ததநுர்மர்த்ய: கீடோ வா மஸகோ⁵த²வா || 7 ||

பு⁴க்த்வா போ⁴கா³ந்யதா²காமம் மத்ஸ்வரூபம் ப்ரயாதி ச |

தத்ராஸ்தி பர்வத: கஸ்சித்ஸ மதா³த்மக ஏவ ஹி || 8 ||

ஸ து விங்க³மயோ யஸ்மால்விங்கா³கார: ஸ பர்வத: |

தஸ்ய ஸைலஸ்ய விதி⁴வத்³வைஸாகே² மாக⁴மஸி வா || 9 ||

க்ரு³த்வா ப்ரத³க்ஷிணம் ஸம்யக³ப்³ரஹ்மஹத்யா விமுச்யதே |

கப்ரூரகௌ³ரம் தல்விங்க³ம் பஸ்சிமாபி⁴முக²ம் ஸதா³ || 10 ||

வர்ணந்தரம் ப்ரதியுக³ம் தஸ்ய விங்க³ஸ்ய ஜாயதே |

ஸ ஸத்³ய ஏவ ஸம்ஸாராந்முக்³தோ ப⁴வதி ஸர்வதா² |

ஸேஷ: ப்ரத்யஹமா³த்ய தத்ர ரத்நைர்மநோஹரை: || 25 ||

ததே³வ விங்க³மமலம் ஸம்பூஜயதி ஸாத³ரம் |

அத்யுத்தமைர்ஸக்ஷரத்நைர்⁴க்த்யா ப்ரீ³த்யா³ந்வஹம் முதா³ || 26 ||

தத்ர கஸ்சித்³க்³ஜோ நிய்யம் நியமேநைவ ஸாத³ரம் |

துண்டே³ந ஜலமாநீய முதா³ மாமபி⁴ஷ்டிஞ்சதி || 27 ||

ததஸ்ச பி³ல்வபத்ராணி ப⁴க்த்யாதா³ய ஸ்வஸூண்ட³யா |

மாமயதி யத்நேந புஷ்பைர்நாநாவிதை⁴ரபி || 28 ||

அயம் யதா³ ஸமாயாதி மத்பூஜார்த²மிஹ த்³விப |

தத்பூர்வம் ப²ணிராட்³ரத்நை: பூஜாம் க்ரு³த்வா ஸ க³ச்ச²தி || 29 ||

தாநி ரத்நாநி த்³ரு³ஷ்ட்வா³யம் ஹஸ்தீ க்³ராவாபி⁴ஸங்க்யா |

தூ³ரீகரோதி யத்நேந ஸகோப: ஸத்வரம் ஸிவே || 30 ||

ஏவம் ப்ரத்யஹமேவாயம் ரத்நாநி விமலாந்யபி |

தூ³ரீக்ரு³த்வைவ பி³ல்வைர்மாம் பூஜயாமாஸ ப⁴க்தி: || 31 ||

க³ஜஸ்ய சேஷ்டிதம் த்³ரு³ஷ்ட்வா விஸ்மிதோ பு⁴ஜகே³ஸ்வர: |

கேந தூ³ரீக்ரு³தாந்யேதத்³ரத்நாநி விவிதா⁴ந்யபி || 32 ||

ஏவம் விசிந்தயந்பூ⁴ரி ஸேஷ: ஸோகவஸம் க³த: |

ஸிவபூஜாவிதா⁴நே யத்பாதகம் ஸமுபார்ஜ்யதே || 33 ||

தத்க்ரு³தே து:³க²லேஸோ³பி கஸ்ய வா நோபஜாயதே |

இத்த²ம் விசிந்தய பூ⁴யோ³பி ரத்நைர்நாநாவிதை:⁴ ப²ணீ || 34 ||

பூஜயித்வா ச மாம் ப⁴க்த்யா யாதி லோகம் ஸ்வகம் புந: |

ஏவமேவ ஸமா³த்ய பூஜயித்வா புந: புந: || 35 ||

ஸ யாத்யாயாதி ஸததம் புநராயாதி யாதி ச |

உபா⁴ப்யாம் ஹஸ்திநாகா³ப்யாமேவமந்வஹமாத³ராத் || 36 ||

விங்க³ருபே மயி ப்ரீ³த்யா பூஜா விரசிதா முஹூ: |

தத: கதா³சித்ஸப²ணீ பூஜாம் க்ரு³த்வா ப்ரயந்நத: || 37 ||

கோ³யமாயாதி தம் த்³ரக்ஷயே நூநமத்³யேதி தஸ்தி²வாந் |

ஸிவபூஜாவிஹந்தாரம் நிறுநிஷ்யாமி தத்த்வத: || 38 ||

தே³வோ வா மாநுஷோ வாஸ்து யோ வா கோ வாப⁴வத்வயம் |
இதி நிர்சித்ய நாகே³ந்த்³ர: க்வசித்கோணே நிலீய ஸ: || 39 ||

தஸ்தௌ² ததா³ த்³விபேந்த்³ரோ³பி பூஜார்த்²ம் ஸமுபாக³த: |
த்³விபோ³பி தாநி ரத்நாநி வ்யபநீய ஸ்வஸூண்ட³யா || 40 ||

பி³ல்வபத்ரை: ப்ரஸூநைஸ்ச பூஜாம் கர்தும் ப்ரசக்ரமே |
த்³விபஸ்தஸ்மிந்தி³நே பூ⁴யோ பி³ல்வபத்ராண்யுபாஹரத் || 41 ||

பூஜயாமாஸ மாம் ப⁴க்த்யா சிவமேகமநாமயம் |
தமேவம் வீக்ஷய நாகே³ஸ: ஸத்வரம் ஸூக்ஷ்மரூபத்³ருக் || 42 ||

தத்³ந்நிதுண்ட³த்³வாரேண சிரோமத்⁴யம் ஜகா³ம ஸ: |
ததஸ்தத்³த்³ம்ஸிதோ த்³நதீ த்³வாரஸ்தம்பே⁴ சிலாமயே || 43 ||

ஸிர: ஸங்க⁴ர்ஷ்யாமாஸ ஸக்ரோத⁴ம் க்ரோத⁴ஸம்யுத: |
தத: ஸங்க⁴ர்ஷணைநைவ ஸ்ப²டிதம் தச்சி²ரஸ்ததா³ || 44 ||

நிர்ஜகா³ம ததோ போ⁴கீ³ நாகே³ந்த்³ரஸிரஸஸ்ததா³ |
ததோ விஷார்தி³தோ த்³நதீ ம்ரு³தோ பூ⁴மௌ பபாத ச || 45 ||

பதிதே த்³ந்திவர்யே³ஸ்மிந்நாகே³ ச க³தஜீவிதே |
ப்ராது³ராஸ ததா³ தே³வி ஸத்³யோ³ஹம் விங்க³மத்⁴யத: || 46 ||

ஜீவயாமாஸ தெள சோபௌ⁴ ப⁴க்திநிஷ்டௌ² மயி ப்ரியே |
ஸ்துதஸ்தாப⁴யாம் ததோ யத்நாத்³ ப⁴க்திபூர்வம் ஸுரேஸ்வரி || 47 ||

வரோ³பி வவ்ரேம் யத்நேந ததா³யம் பரமோத்தம: |
உப⁴யோரபி நாம்நேத³ம் விங்க³ம் ப்ரக்²யாதிமேத்விதி || 48 ||

நாமாநுவ்ரு³த்திரஸ்த்வீஸ ப்ரு³தி²வ்யாமாவயோ: ஸதா³ |
முக்திஸ்த்வத்³த்³ம்ஸநாதே³வ ப⁴விஷ்யத்யத்³ய ஸர்வதா² || 49 ||

இத்யுக்தம் தத்³வச: ஸ்ருத்வா வரோ த்³த்தஸ்ததா³ சிவே |
தயோர்முக்திரபூ⁴த்³தே³வி மத்ஸாக்ஷாத்காரதஸ்தத: || 50 ||

|| இதி சிவரஹஸ்யாந்தர்க்³தே சிவப்ரோக்தம் த்³க்ஷிணகைலாஸமஹிமவர்ணநம்
ஸம்பூர்ணம் ||

- || ஸ்ரீசிவரஹஸ்யம் உக்³ராக்²ய: ஸப்தமாம்ஸ: | அத்⁴யாய: 19 | 1-50 ||

- .. shrIshivarahasyam ugrAkhyāH saptamAMshāH . adhyAyaH 19 . 1-50 ..

Notes:

Śiva श्रीव describes to Pārvaṭī பார்வதீ about His yet another Residence i.e. Dakṣiṇa Kailāsa த்ருக்ஷிண கைலாஸ that has the River Suvarṇamukharī ஸுவர்ணமுக்ஷரீ with multitudes of Bilva Trees பில்வவ்ருக்ஷா: along its banks that are home to several Śāṅkara-s ஸங்கரா: (Devotees of Śāṅkara ஸங்கர) who are always immersed in His dhyana த்யான.

He mentions the mountain that is shaped like a Śivaliṅga श्रीவலிங்க, that should be visited variously in the month of Vaiśākha வைசாக and Māgha மாக. There is a Śivaliṅga श्रीவலிங்க there, that is as white as camphor கற்பூரகௌரம் that is west facing பஸ்சிமாபிமுகம்.

Śiva श्रीவ mentions the merits of appeasing ŚivaYogin-s श्रीவயோகிந: there by several means, as a Way to Appease Him. He highlights about His worship there during Ārdrā Krittikā Yoga ஆர்த்ராக்ருத்திகாயோக on evening of Aṣṭamī அஷ்டமீ; and, on Vaiśākha Pūrṇimā வைசாக பூர்ணிமா.

Śiva श्रीவ narrates the story of the Elephant and the Serpent, who used to conduct worship at the Śivaliṅga श्रीவலிங்க in their own way, feeling upset at the other's offerings. The Serpent finds out that it is an Elephant who removes the offerings that he makes, upon which both end up killing each other in a fight that ensues. Śiva श्रीவ appears out of the Śivaliṅga श्रीவலிங்க and restores the lives as well as Grants Liberation (Mukti முக்தி) to both.

The story pertains to the temple KālaHastīśvara காலஹஸ்தீஸ்வர, as described further in the Chapter 19.

Encoded and proofread by Ruma Dewan

Shivapuktam Dakshinakailasamahimavarnanam

pdf was typeset on April 28, 2024

Please send corrections to sanskrit@cheerful.com

